

December 1, 2022

TAKE/BSE/2022-23  
The Manager  
Dept. of Corporate Services-Listing  
BSE Limited,  
P. J. Towers, Dalal Street,  
Mumbai - 400001  
**Scrip: 532890**

TAKE/NSE/2022-23  
The Manager-Listing Department  
National Stock Exchange of India Limited  
Exchange Plaza,  
Bandra - Kurla Complex, Bandra (East),  
Mumbai - 400051  
**Symbol: TAKE**

Dear Sir/ Madam,

**Sub: Newspaper Publication**

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed herewith, copies of the Notice of the 21<sup>st</sup> (Twenty First) Annual General Meeting of the Company to be held on December 23, 2022, published in newspapers, namely, Financial express (English) and Makkal Kural (Tamil), dated November 30, 2022.

Kindly take the same on record and acknowledge.

Thanking you.

Yours faithfully,  
**For TAKE Solutions Limited**



**Srinivasan. P**  
**Company Secretary**  
Encl: As above





of the Company, has been completed on Tuesday, November 29, 2022.  
 In compliance with the aforesaid MCA Circulars, Postal Ballot notice and Postal Ballot Form has been sent only through electronic mode to those Members whose email addresses are registered with the Company/ Depositories.  
 The Postal Ballot Notice along with the Postal Ballot Form containing the process and instructions has been sent to all the members, whose names appear in the Register of Members / List of beneficial owners as received from National Securities Depository Limited ("NSDL") / Central Depository Services (India) Limited ("CDSL") as on Friday, November 25, 2022 ('Cut-Off Date'), for seeking their approval through Postal Ballot.  
 E-voting facility is provided to the members to enable them to cast their votes electronically. KFin Technologies Limited ('KFin' or the 'Registrar') has been engaged by the Board of Directors of the Company ('Board') for providing the e-voting platform.

Members whose email address is not registered can register the same in the following manner:

a. Members holding share(s) in physical mode can register their e-mail ID on the Company's website at <https://www.rinfra.com/web/rinfra/shareholder-registration> by providing the requisite details of their holdings and documents for registering their e-mail address; and

b. Members holding share(s) in electronic mode are requested to register/update their e-mail address with their respective Depository Participants ("DPs") for receiving all communications from the Company electronically.

Members whose names appear in the Register of Members of the Company or in the register of beneficial owners maintained by the depositories as on the Cut-Off Date, i.e. Friday, November 25, 2022 only shall be entitled to cast their votes by way of Postal Ballot or e-voting. A person who was not a Member of the Company on Cut-Off Date should treat the Postal Ballot Notice for information purpose only.

E-voting for Postal Ballot shall commence at 10.00 A.M. (IST) on Wednesday, November 30, 2022 and close at 5.00 P.M. (IST) on Thursday, December 29, 2022 and e-voting module shall be disabled by KFin thereafter. In case of voting through physical mode, postal ballot form(s) received after 5:00 PM (IST) on Thursday, December 29, 2022 shall be considered as invalid.

The Members can opt for only one mode of voting. In case, Member(s) cast vote by sending physical form as well as vote through e-voting, then voting done through e-voting shall prevail and voting done by physical form shall be treated as invalid.

In case of non-receipt of the Postal Ballot Form or for any query or grievances pertaining to voting by Postal Ballot, including the e-voting process can be addressed to Shri Praveen Chaturvedi, Vice President, KFin Technologies Limited, Selenium Building, Tower-B, Plot No. 31 & 32, Financial District, Nanakramguda, Hyderabad, Telangana - 500 032 or on Toll free no: 1800 309 4001 or email: [rinfra@kfin.tech.com](mailto:rinfra@kfin.tech.com).

Members may also write to the Company Secretary, at the Registered Office address of the Company or through email at [rinfra.investor@relianceada.com](mailto:rinfra.investor@relianceada.com).

The Postal Ballot/ E-voting shall not be exercised by a proxy.

Shri Anil Lohia Partner or in his absence Shri Khushit Jain, Partner, M/s. Dayal & Lohia, Chartered Accountants have been appointed as the Scrutinizer for conducting the Postal Ballot voting process in a fair and transparent manner.

The results of the Postal Ballot and e-voting will be declared on or before 5.00 P.M. (IST) on Saturday, December 31, 2022 at the Registered Office of the Company by placing it along with the report of the scrutinizer on its notice board, Company's website [www.rinfra.com](http://www.rinfra.com) and shall also be communicated to the Stock Exchanges where the equity shares of the Company are listed. The resolution shall be taken as passed on the last date specified by the Company or receipt of duly completed postal ballot form and e-voting.

The Postal Ballot Notice and Postal Ballot Form will be available on the Company's website [www.rinfra.com](http://www.rinfra.com), websites of the Stock Exchanges i.e. BSE Limited and National Stock Exchange of India Limited at [www.bseindia.com](http://www.bseindia.com) and [www.nseindia.com](http://www.nseindia.com) respectively, and on KFin's website [www.evoting.kfin.tech.com](http://www.evoting.kfin.tech.com).

For Reliance Infrastructure Limited

Paresh Rathod  
 Company Secretary  
 Membership no. FCS 3476

Place: Mumbai  
 Date: November 29, 2022  
**Reliance Infrastructure Limited**  
 CIN: L75100MH1929PLC001530  
 Registered Office: Reliance Centre, Ground Floor  
 Walchand Hirachand Marg, Ballard Estate, Mumbai - 400 001  
 Tel: +91 22 4303 1000, Fax: +91 22 4303 4662  
 Website: [www.rinfra.com](http://www.rinfra.com), E-mail: [rinfra.investor@relianceada.com](mailto:rinfra.investor@relianceada.com)

**LIMITED**  
 Bengaluru-560073  
[relation@kennametal.com](mailto:relation@kennametal.com)  
 Each of the Company has / replicate share certificate/s in registers with necessary proof will proceed to consider the holder(s) / Buyer(s) / Legal  
**THE SHAREHOLDERS**  
 DHARIDAS J/W  
 RAMCHAND &  
 MULCHAND  
 ADODWALLA  
 ADODWALLA  
 ADODWALLA  
 ADODWALLA  
 ADODWALLA  
 ADODWALLA  
 Sd/-  
**Company Secretary**

**MSTC Limited**  
 'A Govt. of India Enterprise'  
 CIN : L27320WB1964GOI026211  
 Plot No. CF-18/2, Street No 175  
 Action Area 1C, New Town, Kolkata - 700156  
**E-auction sale of Coking Coal**  
 E-Auction No.: MSTC/VAD/MSTC Limited/4/Gujarat/22-23/25896  
 dtd 12.12.2022 for sale of Coking Coal lying at plant site of Tirupati Fuels Private Ltd at Nani Chirga, Kutch, Gujarat. For more details & registration, visit: [www.mstcecommerce.com](http://www.mstcecommerce.com) / [www.mstcindia.co.in](http://www.mstcindia.co.in). Contact: [marutsaha@mstcindia.co.in](mailto:marutsaha@mstcindia.co.in) / [rksingh@mstcindia.co.in](mailto:rksingh@mstcindia.co.in) Mob: 8420 178283/8336928548. Corrigenda/addenda/amendment/s/ time extensions/clarifications, if any, to the e-auction will be hosted on MSTC's website only. Bidders should regularly visit above websites to keep themselves updated.

Date: 29/11/2022  
 Place: Ahmedabad  
 Hitesh T. Mehta  
 Company Secretary



**TAKE SOLUTIONS LTD.**

Regd. Office: No. 27, Tank Bund Road, Nungambakkam, Chennai - 600 034, Tamil Nadu.  
 CIN: L83090TN2000PLC046338 Email: [secretarial@takesolutions.com](mailto:secretarial@takesolutions.com)  
 Website: [www.takesolutions.com](http://www.takesolutions.com) Phone: 044-66110700

**NOTICE OF 21<sup>ST</sup> ANNUAL GENERAL MEETING AND E-VOTING INFORMATION**

**NOTICE** is hereby given that the Twenty First Annual General Meeting of the Shareholders of TAKE Solutions Limited will be held on **Friday, December 23, 2022 at 11.00 a.m. IST**, through Video Conferencing ("VC") / Other Audio-Visual Means ("OAVM"). The venue of the meeting shall be deemed to be the Registered Office of the Company at Office No. 27, Tank Bund Road, Nungambakkam, Chennai- 600 034.

Pursuant to the circular No. 02/2022 dated May 5, 2022, Circular No. 21/2021 dated December 14, 2021, read with Circular No. 20/2020 dated May 5, 2020, Circular No. 02/2021 dated January 13, 2021, read along with Circulars No. 03/2022 dated May 5, 2022; Circular No. 17/2020 dated April 13, 2020 and Circular No. 14/2020 dated April 8, 2020 (collectively referred to as "MCA Circulars") have permitted the holding of the Annual General Meeting ("AGM") through VC/OAVM, without the physical presence of the Shareholders at a common venue. Accordingly, the AGM will be convened through VC/OAVM and the businesses shall be transacted through voting by electronic means in compliance with applicable provisions of the Act read with applicable circulars. A person, whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date i.e. **Thursday, December 15, 2022** only shall be entitled to avail the facility of 'remote e-voting' or voting at the AGM. The Company has engaged Central Depository Services (India) Limited (CDSL) for facilitating voting through electronic means i.e. remote e-voting and voting on the date of the AGM. For detailed instructions on attending the AGM through VC/OAVM, shareholders are requested to go through the Notice of AGM.

Pursuant to the applicable Circulars and Rule 20 of Companies (Management and Administration) Rules, 2014, the Annual Report 2021-22 and Notice of the 21<sup>st</sup> AGM have been sent in electronic mode to Shareholders whose e-mail address is registered with the Company/ Registrar and Transfer Agents or with the Depository Participant(s). The above documents are also being made available on the website of the Company at [https://www.takesolutions.com/Reports\\_Filings/2021-22/TAKE\\_Solutions\\_Annual\\_Report\\_2021-2022.pdf](https://www.takesolutions.com/Reports_Filings/2021-22/TAKE_Solutions_Annual_Report_2021-2022.pdf), BSE Limited at [www.bseindia.com](http://www.bseindia.com), National Stock Exchange of India Limited at [www.nseindia.com](http://www.nseindia.com) and CDSL at <https://www.evotingindia.com>. The Shareholders are hereby informed that:

- I. The 'remote e-voting' period commences on **Monday, December 19, 2022, at 9:00 A.M** and ends on **Thursday, December 22, 2022, at 5:00 P.M.** Shareholders may note that remote e-voting shall not be allowed beyond the above said period and the remote e-voting module shall be disabled by CDSL for voting thereafter.
- II. During this period, existing shareholders and persons who have acquired shares and become shareholder of the company after the dispatch of notice, holding shares either in physical form or dematerialized form as on Thursday, December 15, 2022, ('Cut-off date') may cast their vote electronically on the businesses set forth in the notice of the AGM through CDSL e-voting system. The voting rights of Shareholders shall be in proportion to their shares of the paid-up equity share capital of the Company as on the Cut-off date.
- III. Shareholders who have cast their vote by remote e-voting prior to the AGM may attend / participate in the AGM through VC/OAVM but shall not be entitled to cast their vote again.
- IV. Shareholders may access the CDSL e-voting system at the web link: <https://www.evotingindia.com> under shareholders login. The detailed instructions for the remote voting process and e-voting during the AGM are given in the Notice of the AGM.
- V. Shareholders are permitted to join the AGM through VC/OAVM, 15 minutes before the scheduled time of commencement of the meeting and up to 15 minutes after such scheduled time.
- VI. Those shareholders whose e-mail ids are not registered with the depositories for obtaining login credentials for e-voting are requested to send required details and documents as described in the Notice to Company's e-mail ID : [investorrelations@takesolutions.com](mailto:investorrelations@takesolutions.com) or to RTA's e-mail ID [rti.helpdesk@linkintime.co.in](mailto:rti.helpdesk@linkintime.co.in)
- VII. The documents referred to in the AGM notice are available for inspection. Shareholders may write to the Company's e-mail ID : [investorrelations@takesolutions.com](mailto:investorrelations@takesolutions.com)
- VIII. Ms. Mohan Rao Prathyusha, Partner, M/s. AKB and Associates Company Secretaries LLP, Chennai, (Membership No. F10960 and Certificate of Practice No. 15726) has been appointed as the Scrutinizer to scrutinize the e-voting process in a fair and transparent manner.
- IX. The results declared along with the Scrutinizer's Report shall be placed on the Company's website [www.takesolutions.com](http://www.takesolutions.com) and on the website of CDSL [www.evotingindia.com](http://www.evotingindia.com) immediately after the declaration of result by the Chairman.

In case of any queries or issues, you may refer the Frequently Asked Questions (FAQs) and e-voting manual available at [www.evotingindia.com](http://www.evotingindia.com) under help section or can contact CDSL by writing an e-mail to [helpdesk.evoting@cslindia.com](mailto:helpdesk.evoting@cslindia.com) or call toll free no. 1800 22 55 33 or contact Mr. Rakesh Dalvi, Sr. Manager, (CDSL) Central Depository Services (India) Limited.

**By Order of the Board**  
**For TAKE Solutions Ltd.**

Sd/-

Srinivasan. P

**Company Secretary**

Place: Chennai  
 Date : November 29, 2022

FINANCIAL EXPRESS - Chennai - 30.11.2022

**"IMPORTANT"**

Whilst care is taken prior to acceptance of advertising copy, it is not possible to verify its contents. The Indian Express (P) Limited cannot be held responsible for such contents, nor for any loss or damage incurred as a result of transactions with companies, associations or individuals advertising in its newspapers or Publications. We therefore recommend that readers make necessary inquiries before sending any monies or entering into any agreements with advertisers or otherwise acting on an advertisement in any manner whatsoever.





### டேக் சொல்யூஷன்ஸ் லிமிடெட்

பதிவு அலுவலகம் : எண். 27, டேக் பஸ்ட் ரோடு, நங்கம்பாக்கம், சென்னை - 600 034,  
 தமிழ்நாடு CIN: L63090TN2000PLC046338 ஈமெயில் : [secretarial@takesolutions.com](mailto:secretarial@takesolutions.com)  
 இணையத்தளம் : [www.takesolutions.com](http://www.takesolutions.com) தொ.பே. : 044-66110700

#### 21வது வருடாந்திர பொதுக்கூட்டம் (AGM) மற்றும் மின்னணு வாக்குபதிவு பற்றிய அறிவிப்பு

டேக் சொல்யூஷன்ஸ் நிறுவன பங்குதாரர்களின் கூடுதல் சாதாரணப் பொதுக்கூட்டம், அதன் அறிவிப்பில் தரப்பட்டுள்ள அலுவல்களை மேற்கொள்ள, என்.27, டேக் பஸ்ட் ரோடு, நங்கம்பாக்கம், சென்னை-600 034 என்ற முகவரியிலுள்ள நிறுவனத்தின் பதிவு அலுவலகத்தில் கூட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன் தொடர்பாக மே 5, 2022, டிசம்பர் 14, 2021, தேதியிட்ட சுற்றறிக்கை எண். 20/2020 மே 5, 2020, சுற்றறிக்கை எண். 02/2021, ஜனவரி 13, 2021 தேதியிட்ட சுற்றறிக்கைகளுடன் வாசிக்க வேண்டிய மே 5, 2022 சுற்றறிக்கை எண். 03/2022, ஏப்ரல் 13, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 17/2020 மற்றும் ஏப்ரல் 8, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 14/2020 பொது சுற்றறிக்கையுடன் வாசிக்க வேண்டியது (கூட்டாக "MCA சுற்றறிக்கைகள்" என்று குறிப்பிடப்படுகிறது) பொதுவான இடத்தில் பங்குதாரர்கள் நேரடியாகக் கலந்து கொள்ளாமல், VC/OAVM முறையின்மூலம் நடத்த அனுமதி அளித்துள்ளது. அதன்படி, வருடாந்திர பொதுக்கூட்டம் AGMஐ VC/OAVM மூலம் நடத்தவும், பொருத்தக்கூடிய சுற்றறிக்கைகளுடன் வாசிக்கப்பட்ட கூட்டத்தின் பொருத்தக்கூடிய விதிகளுக்கு இணங்க, மின்னணு முறையில் வாக்களித்து அலுவல்களை பரிவர்த்தனை செய்யவும் இயலும். கூட-ஆஃப் தேதி, அதாவது வியாழக்கிழமை, டிசம்பர் 15, 2022 அன்று உறுப்பினர்கள் பதிவேட்டில் அல்லது டெடாட்சி.ரி.கிளால் பரிவர்த்தனை செய்யப்படும் உரிமையாளர்களின் பதிவேட்டில் பெயர் பதிவு செய்யப்பட்ட நபருக்கு மட்டுமே 'தொலைதூர மின்னணு வாக்களிப்பு' அல்லது AGMல் வாக்களிக்க வசதியளிக்கப்படும். மின்னணு முறையில் தொலைதூர மின்னணு வாக்களிப்பு அல்லது AGM அன்று வாக்களிப்பதை எளிதாக்குவதற்காக, நிறுவனம் 'சென்ட்ரல் டெடாட்சி.ரி. எர்வீஸ் (இந்தியா) லிமிடெட் (CDSL)ஐ ஈடுபடுத்தியுள்ளது. VC/OAVM மூலம் AGMல் கலந்துகொள்வது குறித்த விரிவான வழிமுறைகளுக்கு, பங்குதாரர்கள் AGM அறிவிப்பினை பார்ப்பதற்கான கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பொருத்தக்கூடிய சுற்றறிக்கைகள் மற்றும் நிறுவனங்கள் மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள், 2014, விதி 20-ன்படி, மின்னணுக் முகவரிசைய நிறுவனத்தில் பதிவுகள் மற்றும் பரிமாற்ற முகவர்கள் அல்லது வைப்புத்தொகை பங்கேற்பாளர்கள்) - இடம் பதிவு செய்துள்ள பங்குதாரர்களுக்கு AGM அறிவிப்பு, மின்னணு முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட ஆவணங்கள் நிறுவனத்தின் [https://www.takesolutions.com/Reports\\_Filings/2021-22/TAKE\\_Solutions\\_Annual\\_Report\\_2021-2022.pdf](https://www.takesolutions.com/Reports_Filings/2021-22/TAKE_Solutions_Annual_Report_2021-2022.pdf) பின்னாலும் இலிமிடெட்-ன் [www.bseindia.com](http://www.bseindia.com), நேஷனல் ச்டாக் எக்ஸ்சேஞ்சு ஆஃப் இந்தியாவின் [www.nseindia.com](http://www.nseindia.com) மற்றும் CDSL-ன் <https://www.evotingindia.com> இணையத்தளங்களிலும் கிடைக்கப்படும். பங்குதாரர்களுக்கு இதன்மூலம் தெரிவிக்கப்படுவது:

- I. தொலைதூர மின்னணு வாக்களிப்பு காலம், திங்கட்கிழமை, டிசம்பர் 19, 2022 காலை 9:00 மணிக்கு துவக்கி, வியாழக்கிழமை, டிசம்பர் 22, 2022 மாலை 5:00 மணிக்கு முடிவடும். தொலைதூர மின்னணு வாக்களிப்பு, மேற்குறிப்பிட்ட காலத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டாது என்பதை பங்குதாரர்கள் கவனிக்கவும்.
- II. இந்த காலகட்டத்தில், கூட-ஆஃப் தேதியான வியாழக்கிழமை, டிசம்பர் 15, 2022 அன்று பங்குகளை நேரடி வடிவத்தில் அல்லது டெடாட்சி.ரி.கிளால் செயல்பட்ட வடிவத்தில் வைத்திருக்கும், ஒர்போதுள்ள பங்குதாரர்கள் மற்றும் அறிவிப்பை அனுப்பிய பின் பங்குகளை வாங்கி நிறுவனத்தின் பங்குதாரர்களானவர்கள், AGM அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வகையில்களுக்கு, CDSL மூலம் மின்னணு முறையில் வாக்களிக்கலாம்.
- III. AGMக்கு முன் தொலைதூர மின்னணு வாக்களிப்பு செய்த பங்குதாரர்கள், VC/OAVM மூலம் AGMல் கலந்து கொள்ளவாம்/பங்கேற்கலாம், ஆனால் அவர்களால் மீண்டும் வாக்களிக்க இயலாது.
- IV. CDSL மின்னணு வாக்களிப்பு முறையினை, <https://www.evotingindia.com> என்ற இணையத்தள இணைப்பில், பங்குதாரர்கள் லாக்-இன் பகுதியின்கீழ் நுழைவாம். தொலைதூர மின்னணு வாக்களிப்பு மற்றும் AGMல் மின்னணு வாக்களிப்பு பற்றிய விரிவான வழிமுறைகள் AGM அறிவிப்பில் தரப்பட்டுள்ளன.
- V. பங்குதாரர்கள், VC/OAVM மூலம் AGMல் கலந்து கொள்ள, கூட்டம் துவங்கும் நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு வரையும், பின்னர் 15 நிமிடங்களுக்கு பின்பு வரையும் அனுமதிக்கப்படுவார்.
- VI. டெடாட்சி.ரி.கிளாட்டும் மின்னணு முகவரிசைகள் பதிவு செய்யாத பங்குதாரர்கள், மின்னணு வாக்களிப்பிற்கு லாக்-இன் விவரங்களைப் பெற, அறிவிப்பில் தரப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் ஆவணங்களை, [investorrelations@takesolutions.com](mailto:investorrelations@takesolutions.com) என்ற நிறுவன முகவரிக்கு அல்லது [rt.helpdesk@linkintime.co.in](mailto:rt.helpdesk@linkintime.co.in) என்ற RTA-ன் முகவரிக்கு மின்னணு மின்னணுக் அனுப்பிப் பெறலாம்.
- VII. AGM அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் ஆய்வுக்கு கிடைக்கப்படும். [investorrelations@takesolutions.com](mailto:investorrelations@takesolutions.com) என்ற நிறுவன முகவரிக்கு பங்குதாரர்கள் எழுதலாம்.
- VIII. மின்னணு வாக்களிப்பு செயல்முறையை, நியாயமான மற்றும் வெளிப்படையான வகையில் ஆய்வுசெய்ய, திருமதி. போகன் ராஸ் பிரத்யூஷா, பங்குதாரர், M/s. AKB and Associates Company Secretaries LLP, சென்னை (Membership No. F10960 and Certificate of Practice No. 15726) ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- IX. நிறுவனத் தலைவர் அவர்கள் முடிவுகளை அறிவித்த பின், அறிவிக்கப்பட்ட முடிவுகள், ஆய்வாளரின் அறிக்கையுடன் [www.takesolutions.com](http://www.takesolutions.com) என்ற நிறுவன இணையத்தளத்திலும், [www.evotingindia.com](http://www.evotingindia.com) என்ற CDSL இணையத்தளத்திலும் வெளியிடப்படும்.

வினாக்கள் அல்லது பிரச்சனைகள் ஏதேனும்முற்பின் அவைகளை, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQகள்) மற்றும் [www.evotingindia.com](http://www.evotingindia.com) உள்ள மின்னணு வாக்களிப்பு கையேட்டில், உதவிப் பிரிவின்கீழ் பார்க்கலாம் அல்லது [helpdesk.evoting@cdslindia.com](mailto:helpdesk.evoting@cdslindia.com) என்ற முகவரிக்கு மின்னணுக் அனுப்பலாம் அல்லது Toll Free 1800 22 55 33 என்ற எண்ணை அழைக்கலாம் அல்லது திரு. ராகேஷ் தல்வி, முதுநிலை மேலாளர், சென்ட்ரல் டெடாட்சி.ரி. எர்வீஸ் (இந்தியா) (CDSL) லிமிடெட் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

இயக்குநர் குழு ஆணையடி  
 டேக் சொல்யூஷன்ஸ் லிமிடெடிற்காக  
 ஒப்பம் -  
 ஸ்ரீநிவாசன் P.  
 நிறுவனச் செயலர்

இடம் : சென்னை  
 தேதி : 29.11.2022

தற்பு உஸ்மான் ரோட்டு பகுதியில் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கிவிட்டு இடது பக்கம் நடைபாதையில் நடந்து செல்லும்போது அவரது கப்பையில் இருந்த மேற்படி செத்து பத்திரங்கள் எனது கட்சிக்காரரின் வளைக்குறைவால் வழியில் தொலைத்து விட்டார். மேற்படி கானாமல் பாண அசல் ஆவணத்தை தேடுவதற்கு எடுத்த எல்லா முயற்சியும் பலன் காணவில்லை. மற்றும் மேற்படி ஆவணத்தை பெறுவது எந்த ஒரு நன்றும் நபருக்கும் விற்பனை செய்யவோ, உரிமையோ மாற்றம் ஏதும் காடுக்கவில்லை என்பதை இந்த விளம்பரம் மூலம் தெரியப்படுத்துகிறார். மேற்படி தொலைந்து போன அசல் ஆவணத்தை யாரேனும் வைத்திருந்தால் என்மீடம் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இ. ஜெயவேல், வழக்கறிஞர்  
 நெ.14/D, பொழிச்சேலூர் மெயின் ரோடு, விமன் நகர்,  
 பொழிச்சேலூர், சென்னை-600 074  
 செல் : 9551274082

**மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிமன்றம் திருவள்ளூர்**  
 TRUST OP NO : 308 OF 2022  
 S. பிரான்சிஸ் கன் கிளாரிஸ்ட் தொண்டு டிரஸ்ட்,  
 சிய எண் 1/272, பழைய எண் 1/86,  
 மராஜர் ரோடு,  
 திர்  
 னாலி போஸ்ட், திருவள்ளூர் மாவட்டம் 600 088.  
 சிறிதித்துவப்படுத்தும்  
 V.S.R. தொரா, பவுல் FCC(SISTER SUPERIOR)  
 ..... மனுதாரர்  
 மனுதாரர் இந்த பொது அறிவிப்பு மூலம் தெரிவிப்பது என்னவென்றால் கீழ்  
 வரிக்கப்பட்ட சொத்தினை அறக்கட்டளை சார்பாக விற்க மாண்புமிகு  
 தன்மை மாவட்ட நீதிமன்றம் திருவள்ளூர் மனு தாக்கல் செய்து மனு எண்  
 TRUST OP NO : 303 OF 2022 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. யாரேனும்  
 நிக ஆட்சேபனை இருப்பின் வருகின்ற 21122022 அன்று காலை 10:30  
 னி அளவில் தாமசன் தேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவும்  
 மீமன்றங்களுக்கு வந்து வருத்து தெரிவிக்கலாம்.  
 K.மகேஷ்.B.A.B.L.(HONS)  
 வழக்கறிஞர் திருவள்ளூர்

**சொத்து விவரம்**

தன் சென்னை பதிவு மாவட்டம், ரெட்ஹில்ஸ் சார்பிவாளர் வட்டம், புதிய  
 எண் 16, பழைய எண் 18, அழிஞ்சிவாக்கம் கிராமம், அம்பத்தூர் வட்டம்,  
 தற்போது பொன்னேரி வட்டம்), திருவள்ளூர் மாவட்டம், பழைய சர்வே  
 எண் 2/1, மற்றும் 2/2, புதிய சர்வே எண் 2/1D, மற்றும் 2/2D, ஸ்ரீ செல்வ  
 நாயகர் நகரில் அமைந்துள்ள பிளாட் எண் 1041, உடைய 3600 ச.அடி  
 காண்ட மனைபின் பட்டா எண் 165 ஆக பதிவு செய்யப்பட்டது.  
 ன்கு பக்க எல்லைகள்  
 வடக்கு : 30 அடி நகர் ரோடு  
 தெற்கு : பிளாட் எண் 976  
 மேற்கு : 24 அடி நகர் ரோடு  
 கிழக்கு : பிளாட் எண் 1040  
 மொத்தம் 3600 சதுர அடிகள் கொண்ட வழக்கிற்கான சொத்துக்கள் ஆகும்  
 K.மகேஷ்.B.A.B.L.(HONS)  
 வழக்கறிஞர் திருவள்ளூர்

**தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம்**

**சென்னை பெஞ்ச் முன்பாக**  
 CP(CA)/69/CH/2022  
 IN  
 CA(CA)/35/CH/2022  
 நிறுவனங்கள் சட்டம், 2013 விஷயத்தில்  
 மற்றும்  
 ிவுகள் 230 முதல் 232 வரை மற்றும் நிறுவனங்கள் சட்டம், 2013 இன் பொருத்தக்கூடிய விதிக்கள்  
 மற்றும்  
 ிதரின் டெக்ஸ்ட்டில் விவிடெட்ட தி ராஜாஜா சந்திரன் கட்டள் மில் விவிடெட் மற்றும் அத்த  
 பங்குதாரர்கள் மற்றும் உடன் அளித்தவர்களுடன் ஒளிவிணைக்கும் திட்டம் குறித்த விஷயத்தில்  
 மரின் டெக்ஸ்ட்டில் விவிடெட்,  
 171111820059/C057857,  
 நிய நிறுவனங்கள் சட்டம், 1956 இன் கீழ் இணைக்கப்பட்ட ஒரு நிறுவனம்,  
 ி பதிவு அலுவலகம்,  
 லகம் 102, சி எல் 06 நகர்  
 பரணம், திருவள்ளூர் 620108, தமிழ்நாடு, இந்தியா.  
 ..... மனுதாரர்/புரானல்பார் நிறுவனம்

ராஜாஜா சந்திரன் கட்டள் மில் விவிடெட்,  
 17111181939/C002302,  
 நிய நிறுவனங்கள் சட்டம், 1913 இன் கீழ் இணைக்கப்பட்ட ஒரு நிறுவனம்,  
 ி பதிவு அலுவலகம்,  
 ிராமபதி ராஜா சனல் ராஜபரணம் 626117, தமிழ்நாடு, இந்தியா.  
 ..... மனுதாரர்/புரானல்பார் நிறுவனம்

மனுதள விசாரிப்பற்றை அறிவிப்பு

தரின் டெக்ஸ்ட்டில் விவிடெட்ட தி ராஜாஜா சந்திரன் கட்டள் மில் விவிடெட் மற்றும் அத்த  
 ிதரர்கள் மற்றும் உடன் அளித்தவர்களுடன் ஒலிக்கணக்கும் திட்டத்தை அனுமதிப்பதற்காக பிரிவுகள் 230 முதல்  
 மற்றும் நிறுவனங்கள் சட்டம், 2013 இன் ஒரு பொருத்தக்கூடிய விதிக்கள் கீழ் ஒரு மனுதள செட்டல் 16, 2022  
 ி மனுதாரர்கள் நிறுவனங்கள் சட்டம் வழங்கின. மேலும் அப்போடும் 26, 2022 அன்று மனு விசாரணைக்கு  
 ி கொண்டுவந்தது. மேலும் இந்த மனு ஜனவரி 04, 2023 அன்று மாண்புமிகு தேசிய  
 ன சட்ட தீர்ப்பாயம், சென்னை பெஞ்ச் முன் விசாரணைக்கு திணைக்கப்பட்டது.

க. ஆதித்யா அவர்கள் எதிர்க்கட்சி மூலம் நேரடியாக நபர் மனுதாரர் நிறுவனத்தின் வழக்கறிஞருக்கு  
 குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு, அவருடைய/அவ் அல்லது அவரது வழக்கறிஞர்/ள் கையெழுப்பிய  
 /அவள் ரேக்டல் குறித்த அறிவிப்பை, அவரது பெயர் மற்றும் முகவரிடன் அனுப்ப வேண்டும். மின்னணுதாரர்  
 னத்தின் வழக்கறிஞர் மற்றும் NCT, சென்னை பெஞ்ச் M/சுமன்சன் மன், பவன் டூயர் முதல் 230, எண்.  
 ி எச் 8880, மயிலப்படி, சென்னை 600 004, தமிழ்நாடு, இந்தியா. ில் சென்றடைய, மனு விசாரணைக்கு  
 னிக்கப்பட்ட தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக அனுப்பப்பட வேண்டும். அவர்/அவள் மனுதள எதிர்க்க  
 ிடுக யட்சத்தில், எதிர்க்கட்சி தாரர்கள் அல்லது அவரது வாக்குமூலத்தில் நபர் அத்தகைய அறிவிப்பின்  
 னப்படும்.

தாரர் நிறுவனத்தின் வழக்கறிஞர் மனுதரர் நபர், பரிந்துரைக்கப்பட்ட உடன்கணக்கை செலுத்தும்படி, அது  
 வப்பினால் நபருக்கு வழக்கப்படுகிறது.

ி (புரார்)  
 தாரர் நிறுவனங்களுக்கான வழக்கறிஞர்  
 ி நபர், எண். 115, எம் எச் 8880, மயிலப்படி,  
 னன் 600 004, தமிழ்நாடு, இந்தியா.  
 ி நபர்/ி  
 ி நபர்/ி  
 ி நபர்/ி

Makkal Kaval - Chennai - 30.11.22